

பழசா...

புதுசா...

எது செட்டாகும்?

வருமான வரி
குழப்பங்கள்!



‘வாம் க்கும் வயித்
துக்குமே வருமானம்
பத்தல, இதுல
வரி வேற கட்டணுமா?’ இயர்
எண்டிங் நெருங்க நெருங்க
மிடில் கிளாஸின் இந்தப் புலம்பல்
ஆரம்பித்துவிடும். அதிலும்
மாத சம்பளக்காரர்களுக்கு
கேட்கவே வேணாம், ‘ஐயாயிரம்
பிடிச்சிருவோம், பத்தாயிரம்
பிடிச்சிருவோம், பத்தலன்னா
கடைசி மாச சம்பளத்தையே
முழுசாப் பிடிச்சிருவோம்’னு
அக்கவுன்ட்ஸ் செக்ஷன்ல
இருந்து ஓலை வரும், அப்புறம்
எப்படித் தூக்கம் வரும்...

கூடவே சில ஆறுதலும் வரும்.
‘அப்படிப் பிடிக்கக் கூடாதுன்னா,
அதுல காசப் போடுங்க,
இதுல காசப் போடுங்க’ன்னு

கூலா சொல்வாங்க. முதல்வரின் போடுறதுக்குக் காசு இருக்கணும், அப்படியே போட்டாலும் அதுவ எதாவது பிரயோஜனம் இருக்கணும். இன்ஷூரன்ஸ், சேவிங்ஸ்னு எதுவாவது போட்டோம்னா, வருஷா வருஷம் அதக் கூட்டறதுக்கு வழி இருக்கணும்.

முன்னபின்ன யோசிச்சு 'ஆணியே புடுங்க வேண்டாம், பிடிக்கிறத பிடிச்சுக்கட்டும், கொஞ்சம் கம்பியா பிடிச்சுக்கறதுக்கு ஏதாவது வழி இருந்தா பார்ப்போம்'னு தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் செஞ்சுறதுதான் மிச்சம்,



பிரச்சனை மண்ணுல புதைஞ்சு பிளாஸ்டிக் பை மாதிரி அப்படியே இருக்கும். மக்களோட இந்தப் புலம்பல், சுவர்மென்ட்டுக்கு மட்டும் கேட்காதா என்ன?

கேட்கும், ஏன்னா, நம்மள புலம்ப வைக்கிறதே அவங்கதான... ஓவரா மக்கள் புலம்புனா ஓட்டு வங்கி திவாலாகிடுமனு அவிங்கனும் கூட்டிக் கழிச்சுப் பார்த்து அரசாங்கத்தோட வருமானமும் குறைஞ்சுறாம, மக்களுக்கும் புரிஞ்சும் புரியாம எதையாவது சொல்வாங்க. அப்படி அவங்க சொன்னதுதான் வருமான வரி கட்டுறவங்களுக்குன்னு ரெண்டு ஸ்கீம்... ஒண்ணு ஓட்டு ரெஜிம், அடுத்தது நியூ ரெஜிம்.

இப்ப மக்களுக்கு என்ன குழப்பம்னா, யாருக்குப் பழசு செட்டாகும், யாருக்குப் புதுசு ஓர்க்கவுட் ஆகும்? என்பதுதான். இதுக்காக ஒரு ஃபைனான்ஸ் கன்ஸல்டன்ட்கிட்ட போனால் அவருக்கு ஆயிரம் ரெண்டாயிரம் அழணும். அந்தக் காசுல அஞ்சு நாள் பெட்ரோல் போடலாம்... சரி, ஓசியில ஒரு சொல்யூஷன் கிடைக்குமான்னு யூடியூப்ல மவுலை உருட்டுனா அங்க ஆலோசனைகளைவிட அரசியலும், வசையும்தான் வண்டிவண்டியா கொட்டிக்கிடக்கும்.

மறுபடியும் ஆணியே புடுங்க

எஸ்.கப்பிரமணி



வேணாமனு நினைக்கிற மனநிலைதான் வரும். இப்படிப்பட்ட மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கட்டுமேன்னு சீனியர் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட் எஸ்.கப்பிரமணியிடம் சிம்பிளா ஒரு விளக்கம் கேட்டோம்...

“ஓட்டு ரெஜிம் நல்லதா, நியூ ரெஜிம் நல்லதான்னு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. ஒருத்தரோட வருமானம், செலவு இரண்டையும் பொருத்துதான் யாருக்கு எது நல்லதுன்னு சொல்ல முடியும்.

முதல்நீக்க எப்போது, எப்படி வருமான வரி கட்டும் வரம்புக்குள் வருவீங்கன்னு தெரிஞ்சுக்கணும்.

உங்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சம் வரைக்கும் இருந்தால், ஓட்டு ரெஜிம்மில் வருமான வரி கட்டவேண்டிய அவசியம் இருக்காது. உங்க வருமானம் 5 லட்சத்தைத் தாண்டி ஒரு ரூபாய் வந்தாலும் ஓட்டு ரெஜிம்மில் நீங்கள் 2.5 லட்சத்திலிருந்து அதற்கு மேலான தொகைக்கு 5 சதவீதம் வரி கட்டவேண்டும்.

இந்த ரெஜிம்மில் எல்.ஐ.சி., பி.எஃப்.டி., ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்ற சேமிப்புகளுக்கும், வீட்டு வாடகை, கல்விக் கடன், வீட்டுக்

கடன் களுக்கான வட்டி போன்றவற்றுக்கும் 80சி., 80டி., இன் சீழ் வரிச்சலுகை உண்டு. அதிகபட்சமாக ரூ.4 லட்சம்வரை இதற்கான சலுகைகளை நீங்கள் அனுபவிக்கலாம். அதாவது உங்கள் கிராஸ் சாலரி 9 லட்சம்வரை பழைய ரெஜிம்மில் வருமான வரியே கட்டாமல்கூட சமாளிக்கலாம்.

உங்களுக்கு எல்.ஐ.சி., பி.எஃப்.டி. போன்ற எந்தவிதமான சேமிப்பும் இல்லை, வீட்டுக் கடன், கல்விக் கடன் எதுவும் இல்லை, வீட்டு வாடகை மட்டும்தான் செலவு என்றால் நியூ ரெஜிம் பொருத்தமாக இருக்கும். புதிய ரெஜிம்மில் உங்களது சேமிப்பு மற்றும் கடன்களுக்கான வட்டிகளுக்கு வரிச்சலுகை என்பது சுத்தமாக இருக்காது.

புதிய ரெஜிம்மை பொருத்தவரை ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு, அதைத் தாண்டி ஒரு ரூபாய் வருமானம் வந்தாலும் 3 லட்சம் ரூபாயிலிருந்து நீங்கள் வரி கட்ட வேண்டியிருக்கும். அந்த வரி நம் மின்சாரக் கட்டணம் போல் ஒவ்வொரு மூணு லட்சத்துக்கும் கூடிக்கொண்டே போகும். 5 சதவீதத்தில் ஆரம்பித்து பத்து, பதினைந்து என்று முப்பது வரை போய்க்கொண்டே இருக்கும்.



சேமிப்பும், வரிவிலக்குக்குத் தகுதியான கடன்களும் உள்ள நடுத்தர வயதினருக்கு, ஒட்டு ரெஜிமும் வசதியாக இருக்கலாம். இது ஒரு பொதுவான மதிப்பீடு என்பது, ஒருவரது மிகச் சரியான வருமானம் மற்றும் செலவின் அடிப்படையில் மட்டுமே கணக்கிட முடியும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், புதிதாக வருமான வரி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் மல்பால்டாக நியூ ரெஜிமில்தான் சேர்க்கப்படுகிறார்கள். பழைய ரெஜிம்தான் உங்கள் விருப்பம் என்றால் முதலிலேயே அதற்குரிய முறையில் நீங்கள் உங்கள்

இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரிதாக எதுவும் சேமிக்காத, கடன்களும் அதிகம் வாங்கியிராத 30 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்களுக்கு நியூ ரெஜிமும், 40 வயதைத் தொட்டுவிட்ட, கொஞ்சம்

இரண்டு ஸ்கீம்களிலும் வருமானத்திற்கேற்ப வரி விகிதம்...	
ஒல்ட் ரெஜிம்:	நியூ ரெஜிம்:
2.5 லட்சம்வரை 0%	3 லட்சம் வரை 0%
2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5%	3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5%
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20%	6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10%
10 லட்சத்திற்கு மேல் 30%	9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15%
	12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20%
	15 லட்சத்திற்கு மேல் 30%
80கி., 80டி., பிரிவின் கீழ் 4 லட்சம் வரை விலக்கு உண்டு	80கி., 80டி. பிரிவின் கீழ் எந்த விலக்கும் இல்லை
இரண்டிலும் ரூ. 50 ஆயிரம் வரை அடிப்படை விலக்கு உண்டு.	

வருடம் 10 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இரண்டு முறையிலும் கிடைக்கும் சலுகைகள், செலுத்த வேண்டிய வரி...			
		ஒல்ட் ரெஜிம்	நியூ ரெஜிம்
சம்பளம்		ரூ. 1000000	ரூ. 1000000
பொதுவான விலக்கு		ரூ. 50000	ரூ. 50000
		ரூ. 950000	ரூ.950000
80கி விலக்கு	ரூ.150000		இல்லை
80டி. விலக்கு	ரூ. 50000		இல்லை
வீட்டுக் கடன் வட்டி	ரூ. 200000		இல்லை
மொத்த சலுகைகள்		ரூ. 400000	
வரிகட்ட வேண்டிய வருமானம்		ரூ. 550000	ரூ.950000
செலுத்த வேண்டிய வரி		ரூ.22500	ரூ. 52500
இரண்டுக்கும் செஸ் 4%		ரூ. 900	ரூ. 2100
மொத்தம் கட்டவேண்டிய வரி		ரூ. 23400	ரூ.54600

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். ஏனென்றால் ஒருவர் ஒல்ட் ரெஜிமில் சேர்ந்து விட்டு பின்னர் நியூ ரெஜிமுக்கு மாறலாம்... ஆனால் நியூ ரெஜிமில் சேர்ந்த ஒருவர் ஒல்ட் ரெஜிமுக்கு நிரந்தரமாகத் திரும்பவே முடியாது.

தனிப்பட்ட முறையில் என் கருத்து எதுவென்றால், வருடம் பத்து லட்சம்வரை வருமானம் இருப்பவர்கள், இப்போது உங்கள் சேமிப்பின் அளவு குறைவாக இருந்தாலும் ஒல்ட் ரெஜிமில் சேர்ந்துகொண்டு படிப்படியாக உங்கள் சேமிப்பை உயர்த்திக்

கொள்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. வரி குறையவேண்டும் என்பதற்காக நம் வருமானத்தைச் சுருக்கிக் கொள்வதோ, சேமிப்பை தவிர்ப்பதோ முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது.

அதிக வருமானம் இருப்பவர்களுக்கு புதிய ரெஜிமில் சலுகைகள் இருப்பதால், அந்த உயரத்தை எட்டும்வரை பழைய ரெஜிமில் இருந்துகொண்டு நம் வாழ்வின் அடித்தளத்தைச் சேமிப்புகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதே நல்லது."